



லீட்ஸ் மற்றும் 1000 தீவுகள் நகர்ப்பகுதி

www.leeds1000islands.ca

இந்த நகர்ப்பகுதி(township) பிரொன்ட்டினாக் அக்சிஸ் (Frontenac Axis) தொடரின் இருபக்கத்தையும் ஒட்டியவாறு அமைந்திருக்கின்றது. பிரொன்ட்டினாக் அக்சிஸ் என்பது கனடாவின் கவசப் பிரதேசத்தை நியூயோர்க்கின் (New York) அடிரொண்டாக் (Adirondack) மலைகளுடன் தொடுக்கும் ஒரு புவியியல் அமைப்பு ஆகும். இங்குள்ள ஒப்பற்ற இயற்கை அழகுக்கு இது காரணமாகும். இது உள்ளூர் உபசாரக் கைத்தொழிலுக்கான ஒரு முக்கிய இடமாகவும் விளங்குகின்றது. யுனெஸ்கோ மதிக்கும் ஒரு ஸ்தலமான பிரொன்ட்டினாக் வில்வளைவு உயிர்க் கோளத்தின் ஒரு பகுதி இதன் எல்லைகளினுள் அமைந்து உள்ளது. இது கரடுமுரடான நிலத்தோற்றத்துக்கு மத்தியில், மாடு மற்றும் பால் பண்ணைகளும் செம்மறி ஆடுகளும் நிறைந்து பணப் பயிர்களும் வளரக்கூடிய வளமான இடமாகும். இந்த நகரத்தில் முயற்சி நிறைந்த விவசாயிகள் வாழுகின்றனர். இவர்கள் உயர் ரக கால்நடைகளையும், வைக்கோலினையும், உறைந்த மாட்டினக் கருக்களையும் (bovine embryos) உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்தில் "லீட்ஸ் முதனிலை வகிக்கிறது" ("Leeds leads.") என்று பெருமையாகக் கூறப்படுகிறது. வளர்ச்சியும் புத்துயிரும் அடைந்துவரும் ரொக்போர்ட் (Rockport) மற்றும் சீலெயிஸ் குடா (Seeleys Bay) சமூகத்தினரும் இங்கு வாழுகின்றனர். இந்த நகரம் 2009 ஆம் ஆண்டில் 1000 தீவுகள் சீனா பகுதியுடன் நட்புறவு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அந்த இடம்தான் ரொக்போர்ட் ஆகும். இது ரொக்போர்ட் படகு நிறுவனத்தின் (Rockport Boat Line) இல்லமாகவும் உள்ளது.



இங்கு வாழுகின்ற மக்கள் மிகச்சிறந்த தரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இது ஒரே இடத்தில் வதிவாளர்கள் வசித்து, தொழில்பார்த்து, விடுமுறையைக் கழிக்கக்கூடிய இடமாகும். இந்த லீட்ஸ் மற்றும் 1000 தீவுகள் நகர்ப்பகுதியில் கண்டுமிகழக்கூடிய ஆற்றுமுன்னரங்குக் காட்சிகளும் பல உட்புற ஏரிகளும் அமைந்திருக்கின்றன. இந்த நகர்ப்பகுதி ஏறக்குறைய 1,078,641 ஹெக்டேயர் பரப்பு நிலத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது கனடாவுக்குக் குறுக்காக ஓடும் புகையிரதப் பாதையும் பெரும்வீதிகளும் தொட்டுச் செல்லும் இடமாகவும் விளங்குகின்றது. நியூயோர்க் மாநிலத்துடன் இணைகின்ற ஆயிரம் தீவுகள் சர்வதேசப் பாலமும் இந்த நகர்ப்பகுதியினுள் அமைந்திருக்கின்றது. இந்த நகர்ப்பகுதியின் பெரும்பாகம் புகழ்வாய்ந்த 1000 தீவுகள் பிராந்தியத்தினுள் அமைந்து உள்ளது. இங்கு ஏறக்குறைய 950 தீவுகள் இருக்கின்றன.

மொத்தச் சனத்தொகை: 9,465 (Statistics Canada Census 2016)

ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)

யூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)

வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm மழை, 198 cm பனி

தனியொருவர் வருமானம்: \$87,130

சராசரி வீட்டு வருமானம்: \$99,629

சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %

உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 2,495


கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்ளோமாப் பட்டம் பெற்ற

வயதுவந்தவர்கள்: 4,300

2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி

மாதாந்த வாடகைச் செலவு: 1,051

சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$359,319



மேலதிகத் தகவல்கள்:

Steven Potter பிரதான நிருவாக உத்தியோகத்தர் 1233 Prince St. P.O. Box 280, Lansdowne, ON., KOE 1L0 Canada

லீட்ஸ் மற்றும் 1000 தீவுகள் நகர்ப்பகுதி

613-659-2415 / caos@townshipleeds.on.ca

Leeds
Grenville

where lifestyle
grows good business

www.leedsgrenville.com



Leeds & Grenville
IMMIGRATION
PARTNERSHIP

www.NewcomersInfo.ca